



ශ්‍රී ලංකා මහ බංකුව  
இலங்கை மத்திய வங்கி  
CENTRAL BANK OF SRI LANKA

தொடர்புட்டல் தினைக்கள்

30, ஜனாதிபதி மாவட்டத், கொழும்பு 01, இலங்கை.

தொலைபேசி: 2477424, 2477423, 2477311

தொலைநாகல்: 2346257, 2477739

மின்னால்சல்: [communications@cbsl.lk](mailto:communications@cbsl.lk), [communications@cbsl.lk](mailto:communications@cbsl.lk)

வெப்தளம்: [www.cbsl.gov.lk](http://www.cbsl.gov.lk)

## பத்திரிகை வெளியீடு

**வெளியீடுபவர்** பொருளாதார ஆராய்ச்சித் தினைக்களம்

**தித்தி**

15.04.2015

### நாணயக் கொள்கை மீளாய்வு – 2015 ஏப்பிற்குல்

நாணயச் சபை 2015 ஏப்பிற்குல் 11ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கிரமமான கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலையினையும் அடிப்படைப் பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் மீளாய்வு செய்தது. இதன்படி, நாணயச் சபை பின்வரும் அவதானிப்புக்களை மேற்கொண்டது.

- முதன்மைப் பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 2015 பெப்புருவரியின் 0.6 சதவீதத்திலிருந்து 2015 மாச்சில் 0.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதே போக்கினைப் பின்பற்றி, ஆண்டுச் சராசரிப் பணவீக்கமும் முன்னைய மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 2.9 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2015 மாச்சில் பணவீக்கம் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தமையானது உள்நாட்டு வலு விலைகளின் கீழ் நோக்கிய விலைத் திருத்தங்களின் முதல் சுற்றின் தாக்கத்தினையும் அதேபோன்று அநேக நுகர்வுப் பண்டங்களின் விலைகளில் செய்யப்பட்ட நிருவாக ரீதியான குறைப்புக்களையும் முக்கியமாக பிரதிபலிப்பதாக இருந்தது. அதேவேளை, 2015 மாச்சில் மையப் பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 1.4 சதவீதத்திலிருந்துச் சராசரி அடிப்படையில் 3.0 சதவீதத்திலும் காணப்பட்டது.
- எதிர்பார்க்கப்பட்டவாறு, தனியார் துறையினருக்கு வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட கொடுகடனில் கடந்த ஒரு சில மாதங்களாக உறுதியான அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. 2015 பெப்புருவரியில், உண்மை நியதிகளில், தனியார் துறையின் கொடுகடன் வளர்ச்சி 12.6 சதவீதத்திற்கு (ஆண்டிற்கு ஆண்டு) அல்லது ரூ.24.5 பில்லியனுக்கு அதிகரித்தது. உள்நாட்டு கொடுகடனில் ஏற்பட்ட அபிவிருத்தியினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் விரிந்த பணம் ( $M_{2b}$ ) 2015 பெப்புருவரியில் 12.3 சதவீதத்தினால் அதிகரித்ததுடன் அது முக்கிய நாணய ஏறிவுகளுக்குள்ளேயே சிறந்த முறையில் அமைந்திருந்தது.

- வெளிநாட்டுத் துறையானது, ஏற்றுமதிப் பெறுகைகள், தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாவிலிருந்தான் வருவாய்கள் என்பனவற்றிலிருந்தான் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் அதேபோன்று அரச பிணையங்கள் மற்றும் சொத்துப்பட்டியல் முதலீடுகளுக்கான உட்பாய்ச்சல்கள் என்பனவற்றின் மூலம் தாக்குப்பிடிக்கும் தன்மையினைக் கொண்டதாக விளங்கி, வெளிநாட்டு அலுவல்சார் ஒதுக்குகளை 2015 மாச்சு இறுதியின் ஜ.அ.டொலர் 6.8 பில்லியனிலிருந்து தற்பொழுது ஜ.அ.டொலர் 7.0 பில்லியனுக்கு அதிகரித்தமையின் மூலம் கிடைத்த பலத்துடன் ஜ.அ.டொலராக வெளிநாட்டுச் செலாவணி வீதத்தினை ஆரோக்கியமற்ற தளம்பல்களைதுவழிந்து வலுவான விதத்தில் பேணக்கூடியதாக இருந்தது. அலுவல்சார் ஒதுக்குகள் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான நாணய பரஸ்பர பரிமாற்றல் ஒழுங்குகளிலிருந்து வரவேண்டிய பெறுகைகளுடன் மேலும் பலமடையுமெனவும் அலுவல்சார் ஒதுக்குகள் வசதியானதொரு மட்டத்தினை அடையும் விதத்தில் ஏனைய அடையாளம் காணப்பட்ட கிரமமான முதலீட்டுப்பாய்ச்சல்கள் உடனடியான எதிர்காலத்தில் செலாவணி வீதம் உறுதியடைய பக்கபலமாக விளங்குமெனவும் எறிவு செய்யப்பட்டது. பொதுவாக, நடைமுறைக் கணக்குடன் தொடர்பான கொடுக்கல்வாங்கல்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தொடர்ச்சியான உட்பாய்ச்சல், பெற்றோலிய இங்குமதிகள் மீதான செலவினம் குறிப்பிடத்தக்களவிற்கு குறைவாக இருக்கும் தன்மை மற்றும் அரச, வங்கித்தொழில் துறை மற்றும் ஏனைய தனியார் கம்பனிகள் என்பனவற்றிற்கான பெறுகைகள் என்பனவற்றின் காரணமாக 2015இல் சென்மதி நிலுவையின் தோற்றுப்பாடு சாதகமானதாகக் காணப்படும்.
- சந்தை வட்டி வீதங்களின் நடைமுறை நடத்தையானது, தொடர்ச்சியான குறைந்த பணவீக்கம் மற்றும் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகள் தொடர்பிலான கரிசனைகளைக் கட்டுப்படுத்துவதுடன் இணைந்து செல்லாத தன்மையொன்று அவதானிக்கப்பட்டது. பணவீக்கம் தாழ்ந்த நடுத்தர ஒற்றை இலக்க மட்டத்தில் காணப்பட்டது. ஆகவே, தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையினைத் தொடர்வதற்கான மாற்று வழிமுறையொன்று, நிதிகளின் குறைந்த செலவு மற்றும் பொருளாதார வளர்ச்சித் தோற்றுப்பாட்டுடன் இசைந்து செல்லும் சந்தை வட்டி வீதங்களின் நடத்தை என்பனவற்றின் காரணமாக கொடுகடன் உட்பாய்ச்சல்களும் முதலீடுகளும் உயர்வடைந்தமையின் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக மத்திய வங்கியினை கொள்கை வட்டி வீதங்களில் செய்யப்பட்ட குறைப்பினாடாக முக்கியமாக மேற்கொள்ளப்பட்டது. மேலதிக நாணயத் தளர்த்தல்களினை அடுத்து காணப்படக்கூடிய இடைக்காலத் தாக்கங்கள் மற்றைய பொருளாதார மாநிகள் தொடர்பில் கரிசனைக்குரியனவாகக் காணப்படுமிடத்து நாணயக் கொள்கையின் தற்போதைய குறிக்கோள்களை எய்துவதற்கான அத்தகைய தாக்கத்தினை சுமகப்படுத்துவதற்காக ஏனைய கலப்பான நாணயக் கொள்கைக் கருவிகள் கிடைக்கத்தக்கதாகவுள்ளன.

மேற்குறிப்பிட்ட அவதானிப்புக்களை பரிசீலனையில் கொண்ட நாணயச் சபை, கொள்கை வட்டி வீதங்களை 50 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. இதன்படி, இத்திகதியிலிருந்து (2015 ஏப்பிழல் 15) நடைமுறைக்குவரும் விதத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமும் முறையே 6.00 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன. நாணயச் சபையினால் முக்கியமாக பின்பற்றப்படுகின்ற நாணயக் கொள்கைக் கருவியாகத் தொடர்ந்துமிருக்கின்ற கொள்கை வட்டி வீதங்கள் மற்றைய நாணயக் கொள்கைக் கருவிகளின் ஆதரவுடன் தொடர்ந்தும் சந்தைக்கு அறிவிக்கப்படும். தாழ்ந்த ஒற்றை இலக்க பணவீக்கச் சூழலில், பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் வசதியளிக்கும் விதத்தில் சந்தை வட்டி வீதங்களின் இசைவற்ற நடத்தை தொடர்பான கரிசனைகள் போதுமானவிற்குக் கட்டுப்படுத்தப்படும் வரை, தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலை இனிவரும் மாதங்களிலும் பின்பற்றப்படும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை வெளியிடப்படும் திகதி காலக்கிரமத்தில் அறிவிக்கப்படும்.